

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கூட்டுத்தாபனத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் கணக்காய்வு விடயப்பரப்பு பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கூட்டுத்தாபனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கூட்டுத்தாபனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கூட்டுத்தாபனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கூட்டுத்தாபனம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கூட்டுத்தாபனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என

முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கூட்டுத்தாபனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கூட்டுத்தாபனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- கூட்டுத்தாபனம் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கூட்டுத்தாபனத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமத்திற்கான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இன் பந்தி 42 மற்றும் 49 இன் பிரகாரம், முந்திய ஆண்டுகளில் ஏற்பட்ட வழக்களினை சீராக்கம் செய்யும் போது ரூபா 645,775,452 தொகையான முன்னய ஆண்டு வழுவின் ஒப்பீட்டு தகவல் மீண்டும் கூறப்பட்டு நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	பிரிவு 38 & 51 இன் பிரகாரம், நிறுவனமானது அனைத்து மதிப்பீடுகளையும் குறிப்புகளின் கீழ் வெளிப்படுத்தியுள்ளதுடன் நிறுத்திவைத்த வருமானங்களில் தேவையான மறு அறிக்கையினையும் செய்துள்ளது. இருப்பினும், தொடர்புடைய திருத்தங்கள் தனிப்பட்ட பேரேட்டு	மிகுதிகளை மீளக்குறிப்பிட்டு முந்திய காலப்பகுதிக்கான வழுக்களை சீராக்கி கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கணக்குகளில்
செய்யப்படவில்லை. இவ்
வழுவானது நிபர்த்தி
செய்யப்பட்டு 2025 ஆம் நிதி
ஆண்டில் முழுமையாக
சரிசெய்யப்படும்.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16 இன் பந்தி 34 இன் பிரகாரம், ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களானது ஒவ்வொரு மூன்று அல்லது ஐந்து வருடங்களிற்கொருமுறை மீள் மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். ஆனால் கட்டிடங்கள் 6 வருடங்களிற்கு மேலாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டிராததுடன் கணினிகள் மற்றும் அச்சப் பொறிகள், தளபாடம் மற்றும் பொருத்துக்கள் மற்றும் அலுவலக உபகரணம் என்பன 8 வருடங்களிற்கு மேலாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை. பந்தி 51 மற்றும் 79 இன் பிரகாரம் ஓர் சொத்தின் இழிவுப் பெறுமதி மற்றும் பயன்தரு ஆயுட்காலம் என்பன வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட வேண்டிய போதிலும், முழுமையாக தேய்விடப்பட்டு இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 101 எண்ணிக்கையான ஆதனம் பொறி மற்றும் உபகரண உருப்படிகள் மதிப்பீடு செய்ய அல்லது கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

இச் சொத்துக்களின் மீள் மதிப்பீட்டினை செய்ய 2025 ஆம் ஆண்டிற்காக ஓர் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் தற்போதய பெறுமதி சரியாக மதிப்பிடப்பட்டதா என உறுதிசெய்து 2025 ஆம் ஆண்டு கணக்குகளிற்கு மாற்றப்படும்.

நீண்ட காலத்திற்கு மேலாக மீள் மதிப்பீடு செய்யப்படாத சொத்துக்கள் மீள்மதிப்பீடு செய்யப்பட வேண்டியதுடன் முழுமையாக தேய்விடப்பட்டு இன்னும் பயன்படுத்தப்படும் சொத்துக்கள் வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட்டு கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் கணக்கிடப்படலும் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) விசேட ஏற்பாட்டிற்கான பேரேட்டு மீதியின் பிரகாரம் 2024 சனவரி 01 இல் உள்ளவாறு கொடுப்பனவுகளானது ரூபா 452,510,346 ஆக இருந்ததுடன் நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் அது ரூபா 454,601,351 ஆகவும் இருந்தது. எனவே இரு மீதிகளுக்குமிடையே ரூபா 2,091,005 ஆன ஓர் வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. மேலும், பட்டியலின் பிரகாரம் அம் மீதி ரூபா 457,547,276 ஆக இருந்தது.	2024 சனவரி 01 இல் உள்ளவாறு, CPA கொடுப்பனவு ஏற்பாடுகளானது ரூபா 2,945,925 இனால் அதிகரிக்கப்பட வேண்டியதுடன் ஏற்றுமதி கொடுப்பனவிற்கான காப்புறுதி திட்டமானது ரூபா 554,920 இனால் குறைக்கப்படலும் வேண்டும். சரியான நிதிநிலைமையினை பிரதிபலிக்க இச் சீராக்கங்களானது அவசியமானதுடன் 2025 நிதி ஆண்டில் சீராக்கப்படும்.	நிதிக் கூற்றுக்கள், பட்டியல்கள் மற்றும் பேரேட்டுக் கணக்குகள் என்பனவற்றின் பிரகாரமான மீதிகள் சரியாக இணக்கம் செய்யப்படல் வேண்டும்.

- (ஆ) திட்ட இல. SR/1312/2023 உடன் தொடர்புபட்ட ஆவணங்களின் பிரகாரம், கொடுப்பனவுகளிற்கான ஏற்பாடு ரூபா 30,000,000 ஆக இருந்தது. இருப்பினும், கூட்டுத்தாபனத்தினால் செய்யப்பட்ட ஏற்பாடானது ரூபா 41,191,174 ஆகவிருந்ததுடன் மேலதிக ஏற்பாடு ரூபா 11,191,174 ஆக இருந்தது. இச் சந்தர்ப்பத்தில், மொத்த கொடுப்பனவுத் தொகை ரூபா 54,307,091 ஆக இருந்தது. உண்மையாக கிடைக்கப்பெற்ற தொகைகளில் முறண்பாடுகள் இருக்கலாம் என்றாலும், கொடுப்பனவு ஏற்பாடுகளானது மொத்த கொடுப்பனவுத் தொகையில் ஓர் சதவீதமாகவே கணிப்பிடப்பட்டுள்ளது. இவ் விதிதியாசங்கள் 2025 ஆம் ஆண்டில் திருத்தப்படும். பதில் இல்லை.
- (இ) கணக்காய்வு கணிப்பீட்டின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான பணிக்கொடை செலவுகள் ரூபா 4,116,504 ஆக இருந்தது. இருப்பினும், நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் அது ரூபா 2,239,037 ஆக இருந்தது. எனவே, ரூபா 1,877,467 ஆன ஓர் வித்தியாசம் அவதானிக்கப்பட்டது. பணிக்கொடை செலவுகள் நிதிக் கூற்றுக்களில் சரியாகக்காட்டப்படல் வேண்டும்.
- (ஈ) 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான ஊக்குவிப்பு கூட்டுமொத்தம் ரூபா 7,633,019 ஆனது மீளாய்வாண்டில் செலுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், இக்கொடுப்பனவானது செலுத்தவேண்டிய கணக்கில் வரவு வைப்பதற்கு பதிலாக நிறுத்திவைத்த வருமானக்கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதன் பெறுபேறாக அத்தொகையினால் நிறுத்தி வைத்த வருமானங்கள் குறைத்தும் பொறுப்புக்கள் அதிகரித்தும் காட்டப்பட்டிருந்தது. 2025 ஆம் ஆண்டில் சரிசெய்யப்படும். நிறுத்திவைத்த வருமானங்கள் மற்றும் நடைமுறை பொறுப்புக்கள் நிதிக் கூற்றுக்களில் சரியாக வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
- (உ) இரண்டு வங்கிக்கணக்குகளில் உள்ள இருபத்திரண்டு அடையாளப்படுத்தப்படாத நேரடி செலவுகள் மொத்தம் ரூபா 1,257,883 ஆனது மீளாய்வாண்டின் போது அடையாளப்படுத்தப்பட்டு உரிய கணக்குகளில் சீராக்கப்பட்டிருக்கவில்லை. மீள் சமர்ப்பித்தலின் போது நாங்கள் அடையாளப்படுத்தியுள்ளோம். மேலும் எங்களது பதிவேடுகளின் பிரகாரம் அது ரூபா 1,257,882.97 இணை காட்டுகின்றது. அடையாளப்படுத்தப்படாத நேரடி செலவுகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிய கணக்குகளின் கீழ் கணக்கீடு செய்யப்படல் வேண்டும்.
- (ஊ) கூட்டுத்தாபனமானது நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி இற்கு தகுதியில்லாத போதிலும், நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி ஏற்பாடு ரூபா 48,193,771 தொகையானது இரண்டு வருடங்களிற்கு மேலாக நிதிக் கூற்றுக்களில் செய்யப்பட்டிருந்தது. எனவே, அத்தொகையினால் பொறுப்புக்கள் அதிகரித்தும் நிறுத்தி வைத்த வருமானங்கள் குறைத்தும் ரூபா 48.19 மில்லியன் தொகையான நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி ஏற்பாடு 2025 ஆம் ஆண்டில் சீராக்கப்படும். ரூபா 2.18 மில்லியன் ஏற்கனவே வரிப் பொறுப்பிற்கு எதிராக எதிரீடு செய்ய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி இற்கு தகுதியில்லாத காரணத்தினால், ஏற்பாடு நிதிக் கூற்றுக்களில் சரியாக சீராக்கப்படல் வேண்டும். நிதிச் சேவைகள் மீது பெறவேண்டிய பெறுமதி சேர் வரி இணை அறவீடு செய்ய உடனடி

காட்டப்பட்டிருந்தது. மேலும் ரூபா 2,185,511 தொகையான பெறவேண்டிய பெறுமதி சேர் வரிகள் 07 வருடங்களிற்கு மேலாக அறவிடப்படாமல் நிதிக் கூற்றுக்கலில் கானப்படுகின்றது.

நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1.5.3 கணக்காய்விற்கு ஆவணச்சான்றுகள் சமர்ப்பிக்கப்படாமை

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
வியாபார கடன்பட்டோர் மற்றும் ஏற்றுமதியாளர்களினால் செய்யப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் முறையே ரூபா 24,239,798 மற்றும் ரூபா 13,499,810 தொகைகளுக்கான மிகுதி உறுதிப்படுத்தல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்திலான கலந்துரையாடல்களின் பிரகாரம், உறுதிப்படுத்தல் அனுப்பப்பட்டுள்ளன.	மற்றும் குழு கடன்பட்டோர் மற்றும் கடன் கொடுத்தோர்களிற்கான மிகுதி உறுதிப்படுத்தல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	பரிந்துரை
(அ) 1996 இல் கூட்டுத்தாபனத்தினால் செய்யப்பட்ட ஓர் வைப்பிற்காக பொதுத் திறைசேரியிடமிருந்து பெறவேண்டிய வட்டி ரூபா 67,615,246 தொகையானது அறவிடப்படாமல் 20 வருடங்களிற்கு மேலாக நிதிக் கூற்றுக்கலில் காட்டப்பட்டிருந்தது.	கூட்டுத்தாபனமானது ஜூலை 23 இல் பொதுத் திறைசேரியில் ரூபா 150 மில்லியன் வைப்புச் செய்திருந்தது, அதில் ரூபா 30 மில்லியன் 2001 ஏப்ரல் 30 இல் மீளச் செலுத்தப்பட்டிருந்தது. ரூபா 58.8 மில்லியன் கொடுத்து தீர்க்கப்பட வேண்டுமென 2003 இல் திறைசேரியானது ஆரம்பத்தில் கூறியிருந்தும், பின்னர் அவ் வைப்புக்களானது கேள்வியின் பேரில் மாத்திரம் மீளலிக்கப்படக் கூடிய தற்காலிக மேலதிகமாக கருத்தில் கொள்ளப்பட்டதனால், அக் கொடுப்பனவுகள் 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் செய்ய முடியாமல் போனது என 2003 ஜூன் 19 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர், 2024 ஒக்டோபர் 10 இல், இவ் வைப்புக்கல் மீதான நிலுவை வட்டி ரூபா 67.15	1996 பொதுத் திறைசேரியிடமிருந்து பெறவேண்டியதை அறவீடு செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மில்லியனுடன் தொடர்பான
எவ்வித ஆவணங்களும்
இல்லை என திறைசேரி
கூறியிருந்தது.

(ஆ) ஏற்றுமதி உண்டியல் தள்ளுபடி மீது
08 ஏற்றுமதியாளர்களிற்கு
வழங்கப்பட்ட ரூபா 34,958,636
தொகையான ஓர் முற்பணமானது
தீர்ப்பளவு செய்யப்படாமல் 16
வருடங்களிற்கு மேற்பட்ட காலமாக
நிதிக் கூற்றுக்களில்
காட்டப்பட்டிருந்ததுடன் அம் மொத்தப்
பெறுமதி ஐயக்கடன்களாக ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

ஓர் உண்டியல் தள்ளுபடி சட்ட நடவடிக்கைகள்
ஏற்பாட்டின் கீழ் கொடுப்பனவு ஊடாக முற்பணங்களை
செய்யப்படாதவைகள் அறவீடு செய்ய உடனடி
தொடர்பாக ஒரு தரப்பினரிற்கு நடவடிக்கை எடுக்கப்படல்
எதிரான ஓர் சட்ட வழக்கில் வேண்டும்.
கூட்டுத்தாபனம்
தோல்வியடைந்து நிலுவைத்
தொகை அறவிட முடியால்
போனது. நட்டங்களை
குறைக்கவும் நிதி
ஒருமைப்பாட்டினை
பாதுகாக்கவும் ஏனைய தவரிய
வாடிக்கையாளர்களிற்கு
கெதிரான மேலதிக சட்ட
மற்றும் நிர்வாக நடவடிக்கை
குறித்து சபையானது தற்போது
கவனத்தில் கொண்டுள்ளது.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடனான இணக்கமின்மை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கான குறிப்புகள்	இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் பதில்	பரிந்துரை	
(அ) 2024 பெப்ரவரி 28 ஆம் திகதிய பொது முயற்சிகள் சுற்றறிக்கை 01/2024 இன் பிரிவு 12.1	அனைத்து நன்கொடைகளும் சுற்றறிக்கையினால் இடைநிறுத்தப்பட்டிருந்தும், ஏற்பாட்டிற்கு முரணாக, ரூபா 900,000 இனை நன்கொடையாக செலுத்தியிருந்தது.	ஓர் விற்பனை நிறுவனமாக விற்பனைகளை அதிகரிக்க பொது மக்களிடையே எப்போதும் மேம்படுத்தலை அதிகரிக்க வேண்டும். இருப்பினும், அனைத்து கொடுப்பனவுகளும் அணுகுமுறையின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டு பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு அவர்களது அனுமதிக்காக முறையாக சமர்ப்பிக்கப்படும்.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் அனைத்து வகையான நன்கொடைகளையும் இடைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். தேவையான CSR செலவுகள் அல்லது சந்தைப்படுத்தல் தொடர்பான செலவுகள் திறைசேரி அனுமதி பெறப்பட்ட பின்னர் செய்யப்படல் வேண்டும்.	
(ஆ) 2024 பெப்ரவரி 28 ஆம் திகதிய பொது முயற்சிகள் சுற்றறிக்கை 01/2024 இன் பிரிவு 3.1	பொது சுற்றறிக்கையின் பிரகாரம் உள்ளக இல 01/97 திருத்துவதற்காக திறைசேரியின் முன் பெறப்படாமல், கூட்டுத்தாபனமானது செலவுகள் மீளளித்தலிற்காக	முயற்சிகள் ஏற்பாடுகளின் சுற்றறிக்கை இனை பொதுத் திறைசேரியின் முன் அனுமதி மருத்துவ	சட்டத்தின் பிரகாரம், சபையினால் உள்ளக இனை சுற்றறிக்கையினூடாக அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏதாவது மேலதிக தகவல் அல்லது உள்ளீட்டினை	மருத்துவ செலவுகள் மீளளித்தல் பொதுத் திறைசேரியிடமிருந்து அனுமதிகள் பெறப்படல் வேண்டும்.

ரூபா 5,622,753 பெற்றுக்கொள்ள தற்போதய சபைக்கு செலுத்தப்பட்டிருந்தது. கூட்டுத்தாபனமானது அறிவிக்கும். இச் செயன்முறை பூர்த்தியடைந்ததும், பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு அவர்களது பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும்.

(இ) 2015 ஜூலை 14 ஆம் திகதிய பொது நிதிச் சுற்றறிக்கை இல 03/2015 திருத்தப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதி விதிகளின் ஒழுங்குவிதி 371(2)(அ) சில்றைக்காசு கட்டுநிதி ரூபா 25,000 வரையறுக்கப்பட்டிருந்தும், இல கூட்டுத்தாபனமானது ரூபா 100,000 சில்றைக்காசு கட்டுநிதிகளை பேனியிருந்தது. ரூபா 50,000 தொகையானது சில்லறை காசுக்கானதாகும், மேலும் IOU ஆனது பணிப்பாளர்கள் சபையினால் 2017 இல் அதிகரிக்கப்பட்டது. சில்றைக்காசு கட்டுநிதி நிதி ஒழுங்கு விதிகளின் பிரகாரம் பராமரிக்கப்படல் வேண்டும். கட்டுநிதி தொகை அதிகரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால் பொதுத் திறைசேரியின் அனுமதி பெறப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவு ரூபா 559,654,097 இலாபமொன்றாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 1,055,623,029 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 495,968,932 ஆன பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டில் செயற்பாடுகளிலிருந்தான தேரிய வருமானம் ரூபா 127,144,293 ஆல் அதிகரித்திருந்தாலும், முதலீட்டு வருமானம் ரூபா 294,255,922 இனால் குறைந்தும் தேரிய பெறுவனவுகள் மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் ரூபா 377,051,075 இனால் அதிகரித்தும் இருந்தது, இதுவே இப் பின்னடைவிற்கான பிரதான காரணங்களாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சர்ச்சைத் தன்மையான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு விடயங்கள்

முகாமைத்துவத்தின் பதில்

பரிந்துரை

(அ) 2011 ஓக்டோபர் 14 ஆம் திகதிய சமீப ஆண்டுகளில், வருகை உள்ளக குறிப்பின் பிரகாரம், போக்குவரத்துடன் தொடர்புபட்ட ஊக்கத்தொகைக்கான உரிய நேரத்திற்கு செலவுகள் உள்ளடங்கலாக, அனுமதி பொதுமுயற்சிகள் அலுவலகத்திற்கு கிரயங்களில் நிலையான திணைக்களத்திடமிருந்து சமூகமலிப்பதற்காக நாளாந்தம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பெறப்படல் வேண்டும். ரூபா 140 ஆன ஓர் வருகை தற்போதய கொடுப்பனவு ஊக்குவிப்பானது அனைத்து கட்டமைப்பானது இவ் அதிகரித்த உழியர்களிற்கும் கிரயங்களுடன் இனி செலுத்தப்பட்டுள்ளது. இக் செய்யப்படமாட்டாது, தற்போதய கொடுப்பனவானது 2023 நவம்பர் வரையரைக்குள் நிர்வகிப்பது மாதத்திலிருந்து நாளொன்றிற்கு ஊழியர்களிற்கு நிதிரீதியான ரூபா 250 வரை சவாலாகவுள்ளது. எனவே அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விதிமுறைகள் மற்றும் முறையான அனுமதி இல்லாமல் நிபந்தனைகளை தவிர்த்து

கூட்டுத்தாபனத்தினால்
செலுத்தப்பட்ட தொகையானது
ரூபா 1,295,417 ஆக இருந்தது.

கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது.

(ஆ) திறைசேரியின் அனுமதி கூட்டுத்தாபன சட்டத்தின் விழா கொடுப்பனவுகளிற்காக
பெற்றுக்கொள்ளப்படாமல் சிங்கள ஏற்பாடுகளின் பிரகாரம், பொதுத்
தமிழ் புத்தாண்டு விழா பணிப்பாளர்கள் சபையினால் ஓர் திறைசேரியிடமிருந்து
காலப்பகுதிக்காக ஒவ்வொரு உள்ளக சுற்றறிக்கையினூடாக அனுமதி வழங்கப்பட்டது. பெறப்படல்
ஊழியரிற்கும் ஓர் கொடுப்பனவு அனுமதி வழங்கப்பட்டது. வேண்டும்.
ரூபா 20,000 இதனைத் தொடர்ந்து, ஏதாவது
செலுத்தப்பட்டிருந்ததுடன் இக் மேலதிக தகவல் அல்லது
கொடுப்பனவு 2023 இல் ரூபா உள்ளீட்டினை பெற்றுக்கொள்ள
27,500 தற்போதய சபைக்கு
அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால், கூட்டுத்தாபனமானது அறிவிக்கும்.
கூட்டுத்தாபனமானது இச் செயன்முறை
மீளாய்வாண்டில் பொது பூர்த்தியடைந்ததும், இவ் விடயம்
முயற்சிகள் பொது முயற்சிகள்
திணைக்களத்திடமிருந்து திணைக்களத்திற்கு அவர்களது
அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் பரிசீலனைக்காக
39 ஊழியர்களிற்காக கூட்டு சமர்ப்பிக்கப்படும்.
மொத்தம் ரூபா 1,911,250 இனை
விழா முற்பணமாக
செலுத்தியிருந்தது.

(இ) 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் உள்ளக பத்திரத்தின் கடை மற்றும் அலுவலக
இலக்க கடை மற்றும் அலுவலக அடிப்படையிலே விடுமுறையை ஊழியர்கள் சட்டத்தின்
ஊழியர்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம், கொடுப்பனவு ஊழியர்கள் சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம், கொடுப்பனவு விடுமுறை ஏற்பாடுகளினை
வருடாந்தம் 21 நாட்கள் கருத்தில் கொண்ட பின்னரே
விடுமுறையை நாட்கள் விடுமுறையை காசாக்குதல்
காசாக்குதலிற்காகவே ஒரு கடை மற்றும் அலுவலக
ஊழியர் தகுதியாக இருந்த விடுமுறை கருத்தில்
போதிலும், வருடாந்தம் 42 விடுமுறையினை
நாட்கள் விடுமுறையினை கொண்டு
கருத்தில் கொண்டு
கூட்டுத்தாபனமானது விடுமுறையை காசாக்குதல்
விடுமுறையை காசாக்குதல்
கொடுப்பனவினை
செலுத்தியிருந்தது. அதன்படி,
மீளாய்வாண்டின் போது
கூட்டுத்தாபனமானது ரூபா
1,763,298 இனை விடுமுறையை
காசாக்குதாலுக்காக
செலுத்தியிருந்தது.

3.2 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவத்தின் பதில்

கணக்காய்வாளரின் பரிந்துரை

2023 யூலை 04 இல் நடைபெற்ற பொது முயற்சிகள் குழு (COPE) முன்பு இடம்பெற்றிருந்த கூட்டுத்தாபனத்தின் முறைகேடுகளை கவனத்தில் கொண்டு அனைத்து வெற்றிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கு உத்தரவிட்டிருந்தது. எனினும், 2024 திசம்பர் 31 வரையிலும் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரில் ஆறு (06) பதவிகள் நிரப்பப்பட்டிருக்கவில்லை.

தேர்தல் மற்றும் முகாமைத்துவத்தில் மாற்றம் போன்றன காரணமாக, உத்தியோகத்தர்களிற்கான ஆட்சேர்ப்பு செயன்முறை ஆரம்பத்தில் திட்டமிட்டபடி செய்யமுடியாமல் போனது. இருப்பினும், தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து தேவையான அனுமதி பெறப்பட்டதன் பின்னர், உரிய பதவிகளின் நிரப்ப கூட்டுத்தாபனமானது விண்ணப்பங்களைக் கோர செயற்படுத்தியுள்ளது.

பொது முயற்சிகள் குழுவின் (COPE) வழிமுறைகளின் பிரகாரம் ஆட்சேர்ப்பு செயன்முறையை துரிதப்படுத்தவும் காணப்படும் ஆளனி வெற்றிடங்களை நிரப்பவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.